



சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



தகவல் அடிப்படே உரிமைச் சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 05.01.2022

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 11629/B/2021

திரு. செ. தர்மராஜ்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,

திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம்,

கடலூர் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வாணையத்தால் இன்று (05.01.2022) தொலைபேசியின் வாயிலாக நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. செ. தர்மராஜ் அவர்கள் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக, திரு முருகன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்டம் ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 21.06.2021 தேதியிட்ட மனுவில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள திரு கே. நீலகண்டன் என்பவரின் SR நகல்களின் விவரங்கள் தொடர்பாக திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, மனுதாரர் 29.07.2021 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத்தருமாறு தெரிவித்து, மனுதாரர் 04.09.2021 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் மீது இன்று (05.01.2022) இவ்வாணையத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான மனுதாரர் அவர்கள், தனக்கு இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் அவர்கள், மனுதாரருக்கு தகவல்களை வழங்குவதற்கு கால அவகாசம் கோரினார். தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 7(1)ன்படி மனுதாரர் தகவல் கோரிய 30 நாட்களுக்குள், பொதுத் தகவல் அலுவலர் தகவல்கள் வழங்க கடமைப்பட்டவராவார். ஆனால் மனுதாரர் கோரிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள் எதனையும் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கவில்லை. இன்றைய விசாரணை வரையிலும் தகவல்கள் வழங்காத பொதுத் தகவல் அலுவலர் மீது இவ்வாணையம் தனது கண்டனத்தை பதிவு செய்கின்றது.

5. எனவே, இன்றைய விசாரணையின் முடிவில், கீழ்க்கண்டவாறு ஆணை பிறப்பிக்கப்படுகின்றன:-
இவ்வாணை கிடைக்கப் பெற்ற 7 தினங்களுக்குள், மனுதாரர் 21.06.2021 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள தகவல்களை முழுமையாக மேல்முறையீட்டாளருக்கு சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி ஒப்புக்கொண்ட அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பி வைத்து, அவர் அதனை பெற்று ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கொண்ட அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலை இணைத்து ஒரு அறிக்கையாக ஆணையத்திற்கு (sicbsection@gmail.com) என்று மின்னஞ்சல் மற்றும் பதிவு தபால் இரண்டிலும் சமர்ப்பிக்குமாறும், தவறும்பட்சத்தில் முன்னாள்/இந்நாள் பொதுத் தகவல் அலுவலர்கள் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 சட்டப்பிரிவு 20(1)-ன் கீழ் ரூ.25,000/- அபராதம் விதிக்கவும், சட்டப்பிரிவு 20(2)-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் மற்றும் 19(8)(b)-ன்படி மேல்முறையீட்டு இழப்பீடு வழங்குதல் போன்ற தண்டனை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கவும் நேரிடும் என்று பொதுத் தகவல் அலுவலருக்கு இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர் / பிரிவு பதிவாளர்

வழக்கு எண். SA 11629/B/2021

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம்,
கடலூர் மாவட்டம்.

திரு. செ. தர்மராஜ்,
த/பெ செல்வராசு,
29, பள்ளிக்கூடத் தெரு,
கோழியூர்,
திட்டக்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் 606 106.

Copy to: File
SCPA - 07-01-22